[13th July 1957

SRI K. VINAYAKAM : Sir, was it the considered opinion of this Government some time back that these statues of the foreigners should be retained in places where they are so as to constantly remind us that we were once subjected to foreign rule lest we should fall once again a prey to anybody's domination? When did this Government change that view and how is it that they should now wait for public opinion to remove these statues?

THE HON. SRI C. SUBRAMANIAM : Sir, that was not the considered policy decision of this Government. I think I mentioned once that that aspect should also be taken into consideration in coming to a decision. The present policy of the Government is to remove all the statues which are offensive to Indian sentiment.

SRI R. KRISHNASAMI NAIDU : தலைவர் அவர்களே, நம் நாட்டில் விடுதலைக்காகப் போராடிய பெரியவர்களுடைய சிலைகளை ஆங்காங்கே ஏற்படுத்துவது அவசியம் என்பதை ஒப்புக்கொள்வதோடு கூட, இந்தத் தலைமுறையில் வாழும் சிறுவர் சிறுமியர்களும், மற்ற பிரஜைகளும் சுதந்திர நாட்டின் பிரஜைகள் என்ற பொறுப்புணர்ச்சியோடு முற்கால, பிற்கால சரித்திர வரலாறுகளை ஒப்பிட்டுப் பார்த்து, நிலைமைகளைச் சரியாகப் புரிந்துகொண்டு அதன்படி தகுந்த பிரஜைகளாக வளரும்வரை, உணர்ச்சி வசப்படாமல் சரித்திர வரலாறுகளை அறிந்து கொள்ளுவதற்கும் சில சிலைகள் இருப்பது அவசியம் எனக் கருதியும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துக்கொள்ளுமா என்று அறிய விரும்புகிறேன்.

THE HON. SRI C. SUBRAMANIAM : கனம் அங்கத்தினர் அவர்கள் சொன்ன ஆலோசனைக்கு நான் மிகவும் நன்றிசெலுத்தக் கடமைப்பட்டிருக்கிறேன்.

SRI A. GOVINDASAMY : மந்திரி அவர்கள் சற்றுமுன் சொன்ன பதில் ஏற்கெனவே சொன்ன பதிலுக்கு முரணாக இருக்கிறது. எந்தக் கருத்தை அரசாங்கம் திட்டமாக வைத்திருக்கிறது என்பதை அறிய முடியுமா ?

THE HON. SRI C. SUBRAMANIAM : நான் சொன்ன பதில்களை கனம் அங்கத்தினர் அவர்கள் கவனித்து வந்திருப்பார்களானால், கொள்கையைப் பொறுத்த மட்டில்—இப்பொழுது தற்காலிகமாகச்—சொல்லுகிறேன். பின்னால் என்ன முடிவு எடுக்கப்படும் என்பதை நான் சொல்வதற்குத் தயாராயில்லை ; சொல்லத் தகுதியும் இல்லை—"ஆட்சேபகரமாக இருக்கக் கூடிய சிலைகளை ஆகஸ்டு மாதம் 15-ந்தேதிக்குள்ளாக அகற்றிவிடுவது என்பது" சர்க்காருடைய கொள்கை என்பதை அவர்கள் அறிந்திருக்கலாம். ஆனால், எவை எவை ஆட்சேபகரமான சிலைகள் என்பதை இங்கு இருக்கும் கனம் அங்கத்தினர்களுடைய யோசனையையும் எடுத்துக் கொண்டு முடிவு செய்யத் தயாராயிருக்கிறோம் என்று நான் சொன்னேன். இதுதான் சர்க்கார் இப்பொழுது அனுசரித்து வரும் கொள்கை.

மற்றும் இருக்கக்கூடிய சிலைகளைப்பற்றி வெவ்வேறு அங்கத்தினர்கள் வெவ்வேறு அபிப்பிராயம் சொன்னார்கள். அதில் எந்தவிதமான முடிவும் எடுக்கப்படவில்லை. இதையெல்லாம் ஆலோசித்து ஒரு முடிவு எடுக்கப்படும்.

Meters for private water taps

* 99 *Q.*—SRI K. SATTANATHA KARAYALAR (on behalf of
9-10 a.m. Sri M. Kalyanasundaram) : Will the Hon. the Minister for Revenue be pleased to state whether Municipal Council, Tiruchirappalli, has made recently any representation to the Government for dropping the proposal to fix meters for private water taps?